



இலங்கைச் சனதாயக சோசலிசக் குடியரசின் பாராஞ்மன்றம்

2008 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசாங்க
சேவைகள் பெளத்த சங்கம் (கூட்டினைத்தல்) சட்டம்

(2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

2008. சனவரி மாதம் 25 ஆந்தேதிய இலங்கைச் சனதாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் தினைக்களத்திற் பழிப்பிக்கப்பெற்றது

கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டுவலகத்திற் பெற்றுக் கொள்ளலாம்

விலை: ரூபா 10.00

தபாற் செலவு: ரூபா 5.00

**2008 ஆம் ஆண்டின் 3 ஆம் ஜூலைக்கு அரசாங்க
சேவைகள் பெளத்த சங்கம் (கூட்டுறைத்தல்) சட்டம்**

[2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் திங்கள் அத்தாட்சிப்
படுத்தப்பட்டது]

ச.வ.-இ.கூட்டு. 33/2005

**அரசாங்க சேவைகள் பெளத்த சங்கத்தைக் கூட்டுறையைப்பதற்
கானதொரு சட்டம்**

“அரசாங்க சேவைகள் பெளத்த சங்கம்” என அழைக்கப்படுவதும் முன்னுரை.
அறியப்படுவதுமான சங்கமொன்று. அதன் உறுப்பினர்களால் உடனபட்டுக்கொள்ளப்பட்ட விதிகளுக்கிணங்க சொல்லப்பட்ட சங்கத்துடன் தொடர்புடைய எல்லாக் குறிக்கோள்களையும் கருமங்களையும் பயனாக்கி கொண்டுநடாத்தியும் நிறைவேற்றியும் வரும் நோக்கத்திற்காக இதற்குமுன்னர் கொழும்பில் தாபிக்கப்பட்டிருந்ததாதலாலும்;

அத்துடன், சொல்லப்பட்ட சங்கமானது, எந்தப் பல்வேறு குறிக்கோள்களுக்காகவும் கருமங்களுக்காகவும் தாபிக்கப்பட்டதோ அந்தப் பல்வேறு குறிக்கோள்களையும் கருமங்களையும் இதுவரை வெற்றிகரமாக நிறைவேற்றியும் கொண்டுநடாத்தியும் வந்துள்ளதாதலாலும் அது கூட்டுறைக்கப்பட விண்ணப்பித்துள்ளதாதலாலும் அவ்விண்ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்களின் நன்மைக்கானதாதலாலும்:

இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராஞ்சுமன்றத் தால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகு : -

1. இச்சட்டம் 2008 ஆம் ஆண்டின் 3 ஆம் ஜூலைக்கு, அரசாங்க சேவைகள் பெளத்த சங்கம் (கூட்டுறைத்தல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

கருக்கப்பெற.

2. இச்சட்டம் தொடர்க்கும் தேதியிலிருந்தும் அதன்பின்னரும் அரசாங்க சேவைகள் பொத்த சங்கத்தின் (இதனக்குத்துப்பினர் “சங்கம்” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) தற்போது அங்கத்தவர்களாகவுள்ள அல்லது இத்தால் அமைத்துவிலாக்கப்படும் கூட்டுத் தாபனத்தின் (இதனக்குத்துப்பினர் “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) உறுப்பினர்களாக இனிமேல் சேர்த்துக் கொள்ளப்படும் அத்தகையோரான அத்தனை ஆட்களும் “அரசாங்க சேவைகள் பொத்த சங்கம்” என்னும்பெயர் பழுத்தின் கீழ் இடையறாவழியிருமைகொண்ட கூட்டுறைக்கப்பட்ட குழுவொன்றாதல் வேண்டும்; அத்துடன் அப்பெயர்கொண்டு அது வழக்குத்தொடுக்கலாம் என்பதுடன், அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும்படலாம். பொது இலங்கினையொன்றை வைத்திருக்கவும் அது விரும்பியான்கு அதனை மாற்றவும் முழுத்தத்துவமும் அதிகாரமும் கொண்டிருத்தல் வேண்டும்.

அரசாங்க
சேவைகள்
பெளத்த
சங்கத்தை
கூட்டுறைத்தல்.

2 2008 ஆம் ஆண்டின் 3 ஆம் பிலக்கு, அரசாங்க சேவைகள் பெளத்த சங்கம் (கூட்டுறைத்தல்) சட்டம்

கூட்டுறைப்படித்தின்
பொதுக்
குறிக்கோள்கள்.

3. கூட்டுறைப்பனம் அமைக்கப்படுவதற்கான பொதுக் குறிக் கோள்கள் பின்வருவதோயாயிருத்தல் வேண்டும் என இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது : -

(1) தற்போது பகிரங்க சேவையில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களும் முன்பு தொழிலுக்கமர்த்தப்பட்டிருந்த வர்களுமான பெளத்தர்கள் தொடர்பில்,-

(அ) மத. சமூக. கலாசார மற்றும் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் ;

(ஆ) பரஸ்பர ஒத்துழைப்பைத் தாபித்தலும் அபிவிருத்தி செய்தலும் ;

(இ) ஆண்மீக வளர்ச்சியை விருத்திசெய்தலும் பேணிக்காத்தலும் ; அத்துடன்

(ஈ) நேர்மை. வினைத்திறன். பக்கச்சார்பின்மை. சிறந்த பகிரங்க உறவுகள் போன்ற விழுமியக் களை வேருண்றச் செய்தலும் ஊக்குவித்தலும்

(2) சமுதாயத்தில் உள்ள பெளத்தர்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கூடுமானவரை தோதான நடவடிக்கை எடுத்தல் ;

(3) கூட்டுறைப்பனத்தின் குறிக்கோள்களையொத்த குறிக் கோள்களையுடைய வேறு ஒழுங்கமைப்புகளுடன் உடனிகணைந்து செயலாற்றுதல் ; அத்துடன்

(4) பொதுவில் பெளத்தர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுத்தல்.

கூட்டுறைப்பனத்தின்
பொதுத்
தத்துவங்கள்.

4. இச் சட்டத்தினதும் எழுத்திலான வேறேதேனும் சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கமைய. கூட்டுறைப்பனத்தின் குறிக்கோள்களை அல்லது அவற்றுள் ஏதேனுமொன்றை மேம்படுத்துவதற்கு அல்லது முன்னெடுத்துக்கொண்டு அவசியமானவரான அல்லது விரும்பத்தக்கவாரான அத்தகைய எல்லாச் செயல்களையும் கருமங்களையும் காரியங்களையும் செய்வதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் கூட்டுறைப்பனம் தத்துவ

முடியதாதல் வேண்டும். இத்தத்துவக்களுள் வங்கிக் கணக்கு களைத் தொடங்கவும் நடாட்தவும் முடிவறுத்தவும். பின்னப் பொறுப்புடன் அல்லது பின்னப்பொறுப்பின்றி பணங்களைக் கடனெடுக்கவும் அல்லது திரட்டவும் அளிப்புக்களையும் கொடை களையும் பெறவும் அல்லது சேகரிக்கவும் அதன் நிதிகளை முதல்பட்டு செய்யவும்; அத்துடன் கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள் களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அலுவலர்களையும் சேவையாளர்களையும் வேலையில்போடுத்துதல். வேலைக்கமர்த்தல், அத்துடன் வேலைநீக்கம் செய்தல் ஆகியவற்றிற்குமான தத்துவங்களும் அடங்கும்.

5. (1) கூட்டுத்தாபனத்தின் அலுவல்கள் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமையவும் 6 ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்படும் கூட்டுத்தாபனத்தின் விதிகளுக்கமையவும் தெரிவுசெய்யப்படக் கூடியவர்களான பதவிதாங்குநர் களையும் அத்தகைய வேறு உறுப்பினர்களையும் கொண்டமைந்த முகாமைச்சபை ஒன்றிணால் (இதனக்துப் பின்னர் “சபை” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) நிருவகிக்கப்படுதல் வேண்டும்.

(2) முதலாவது சபை இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முந்திய நாளன்று பதவிவிகிக்கும் சங்கத்தின் முதலாவது முகாமைச்சபை யாதல் வேண்டும்.

6. (1) ஏதேனும் பொதுக்கூட்டத்தில் சமுகமளித்து வாச்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றிலிருந்து ஒன்றுக்கு குறையாத பெரும் பான்மைகொண்டு பின்வரும் எல்லா அல்லது ஏதேனும் விடயங்கள் தொடர்பில் இச்சட்டத்தின் விதிகளுடன் ஒவ்வாதனவாயிராத விதிகளைக் காலத்துக்குக்காலம் ஆக்குதல் கூட்டுத்தாபனத்திற்குச் சட்டமுறையானதாதல் வேண்டும் :—

கூட்டுத்தாபனத்தின்
அலுவல்களை
முகாமை செய்தல்.

(அ) உறுப்பாண்மையை வகுப்பாக்கம் செய்தல். உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளுதல். அவர்கள் விவரத்தில் அல்லது அவர்களை நீக்குதல் ;

(ஆ). பதவிதாங்குநர் களைத் தெரிவுசெய்தல். அவர்கள் பதவியிலிருந்து விலகுதல், பதவியை வறிதாக்குதல் அல்லது பதவிநீக்கம் செய்யப்படுதல். அவர்களது தத்துவங்கள். நடத்தை மற்றும் கடமைகள் ;

(இ) சபையின் உறுப்பினர்களைத் தெரிவுசெய்தல். அவர்கள் பதவியிலிருந்து விலகுதல், பதவியை வறிதாக்குதல் அல்லது சபையின் உறுப்பாண்மையிலிருந்து பதவிநீக்கம் செய்யப்படுதல். அவர்களின் தத்துவங்கள். கடமைகள் மற்றும் பணிகள் ;

கூட்டுத்தாபனத்தின்
விதிகள்.

4 2008 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசாங்க
சேவைகள் பெளத்து சங்கம் (கூட்டுறைத்தல்) சட்டம்

(ஈ) கூட்டுத்தாபனத்தின் அலுவலர்களினதும் முகவர் களினதும் சேவையாளர்களினதும் தத்துவங்கள், நடத்தை, கடமை; அத்துடன் பணிகள் ;

(இ) சபையின் கூட்டங்களில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள் ; கூட்டங்களைக் கூட்டுதல், நடத்துதல், அத்தகைய கூட்டங்களின் நேரங்கள், இடங்கள், அறிவித்தல் கள், நிகழ்ச் சிநிரல்கள் அவற்றிற்கான கூட்டநடப்பெண் அத்துடன் அவற்றில் அலுவல்களை நிறைவேற்றுதல் ;

(ஊ) கூட்டுத்தாபனத்தின் ஆகவைத்தை நிருவகித்தல், முகாமை செய்தல், அதன் நிதிகளின் கட்டுக்காப்பு, பேணல் அத்துடன் அதன் கணக்குகளின் கணக்காய்வு ;

(எ) பொதுவில் கூட்டுத்தாபனத்தின் அலுவல்களை முகாமைசெய்தலும் அதன் குறிக்கோள்களை எழுதுதலும்.

(2) கூட்டுத்தாபனத்தால் ஆக்கப்பட்ட ஏதேனும் விதி (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட விதியொன்றாக அதேபோன்ற கூட்டமொன்றிலும் அதேமுறையிலும் திருத்தப்படலாம். அவற்றிற்கு எதுவும் சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.

(3) கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்கள் கூட்டுத்தாபனத்தின் விதிகளுக்கு அமைந்தோராதல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின் நிதியம்.

7. (1) கூட்டுத்தாபனம் அதன் செய்தி நிதியைக் கொண்டிருத் தல் வேண்டும் என்பதுடன் ஒன்றாடகள், இருநிலிருப்பாவளைக் கையளிப்புகள், மானியங்கள், கொடைகள், உதவுதொகைகள் அல்லது கட்டணங்கள் என்றவகையில் பெறப்பட்ட எல்லாப் பணங்களும் கூட்டுத்தாபனத்தின் பெயரில் சபையால் தீர்மானிக் கப்படக்கூடியவாறான ஒரு வங்கியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

(2) கூட்டுத்தாபனத்தின் தத்துவங்களையும் பணிகளையும் பிரயோகிக்கையிலும் புரிகையிலும் கூட்டுத்தாபனத்தால் உற்பட்ட எல்லாச் செலவுகளும் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

8. (1) கூட்டுத்தாபனம். கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்டவை யும் செலவிடப்பட்டவையுமான எல்லாப் பணங்களினரும் முறையான கணக்குகளை வைத்திருக்கச் செய்வித்தல் பீவண்டும்.

கணக்குகளும்
கணக்காய்வும்.

(2) கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் ஒவ்வொராண்டும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பரிசீலனை செய்யப்பட்டு கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் வருமான, செலவினக்கணக்கினரும் ஜன்நோகையினரும் செலவையானது கூட்டுத்தாபனத்தால் நியமிக்கப்பட்ட இவங்கைப் பட்டயம்பெற்ற கணக்காளர் நிறுவகத்தின் இனை உறுப்பினரொருவராக இருக்கவேண்டிய கணக்காய்வாளர் ஒருவரால் அல்லது, கணக்காய்வாளர்களால் அத்தாட்சிப்படுத்தப்படுதலும் வேண்டும்.

9. இச்சட்டம் தொடர்வரும் தீர்த்திக்கு முந்திய நாளன்று சங்கத்திற் குளை எல்லாத் தனிச்சுறும்பொறுப்புகளும் கூட்டுத்தாபனத்தால் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் அத்தினத்தன்று கூட்டுத்தாபனத்திற்கு வருமதியான எல்லாத் தனிச்சுறும் ஒப்பப் பணங்களும் உதவுதொகைகளும் இச்சட்டத்தின் நோக்கங்களுக்கு கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

சங்கத்தால்
செலுத்தப்பட
வள்ளவையும்
சங்கத்துக்குச்
செலுத்தப்பட
வள்ளவையுமான
தனிச்சுள்.

10. கூட்டுத்தாபனம் ஏதேனும் கொள்வனவு, நன்கொடை, கொடை, இறுதிவிருப்பாவணக் கையளிப்பு என்பவற்றின் பயனைக் கொண்டு அல்லது வேறுவகையான அதற்கு உரித்தாகப்படும் ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தைப் பெறவும் வைத்திருக்கவும் சட்டப்படி ஆற்றலுடையதும் இயலுமாதலும் வேண்டும் என்பதுடன் அத்தகைய ஆதனம் யாவும் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகவும் 6 ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்படும் கூட்டுத்தாபனத்தின் விதிகளுக்கமைய வும் கூட்டுத்தாபனத்தால் வைத்திருக்கப்படுதல் பீவண்டும். அத்துடன் அதனை விற்க, ஈடுவைக்க, சூத்தகைக்குக் கொடுக்க, கொடுத்துமாற்ற அல்லது வேறுவகையில் கையுதிர்க்க முழுத் தத்துவமுடையதாதல் வேண்டும்.

கூட்டுத்தாபனம்
அனைவரிடாதும்
அனைவற்றதுமான
ஆதனத்தை
வைத்திருக்கவாம்.

11. கூட்டுத்தாபனம் கலைக்கப்பட்டதன்மேல், அதன் எல்லாத் தனிச்சுறும் பொறுப்புகளும் கொடுத்துத்தீர்க்கப்பட்ட பின்னர் எத்தனமைத்தான் ஆதனம் எதுவும் எல்லாமிருந்தால், அத்தகைய ஆதனமானது, கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுதலாகாது ஆனால், கூட்டுத்தாபனத்தின்

கலைக்கப்
பட்டதன்பிமல்
எல்லாமிருந்தும்
ஆதனம்.

குறிக்கோள்களை ஒத்த குறிக்கோள்களை உடையதும் அல்லது உடையனவும், அதன் அல்லது அவற்றின் உறுப்பினர்களிடையே ஏதேனும் வருமானத்தை அல்லது ஆதனத்தைப் பகிர்ந்ததில்தல் தடைசெய்யப்பட்டுள்ளதுமான அல்லது தடைசெய்யப்பட்டுள்ளவையுமான வேறு கழகத்திற்கு அல்லது கழகங்களுக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும் அல்லது கைமாற்றப்படுதல் வேண்டும். அத்தகைய நிறுவனம் அல்லது நிறுவனங்கள், கூட்டுத்தாபனம் கலைக்கப்படும் நேரத்தில் அல்லது அதற்கு நேர்முன்னர் கூட்டுத்தாபன உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

உறுப்பினர்களின்
பொறுப்பு
வரையறைக்கப்படல்.

12. கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர் எவரும் கூட்டுத்தாபனத் தின் தனிக்களையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும் நோக்கத்திற்கு அல்லது வேறேதேனும் நோக்கத்திற்கு அவரிடமிருந்து வருமதியாகக் கூடியவாறான அத்தகைய உறுப்பாண்மைக் கட்டணத்தை விளேசிய உதவுதொகை எதனையும் செய்வதற்கு ஆளாதலாகாது.

கூட்டுத்தாபனத்தின்
இலச்சினை.

13. கூட்டுத்தாபனத்தின் இலச்சனை கௌரவ பொதுச் செயலாளரின் கட்டுக்காப்பில் இருக்கல் வேண்டும் என்பதுடன் கூட்டுத்தாபனத்தின் கௌரவப் பொதுச் செயலாளரின் தும் அத்துடன் ஒன்றில் தலைவரின் தும் அன்றேல் கௌரவப் பொருளாளரினதும் முன்னிலையிற் தவிர சாதனம் எதிலும் பொறிக்கப்படுதலாகாது. இவர்கள் தாங்கள் சமூகமாயிருந்த தமைக்கு அடையாளமாகத் தங்கள் பெயர் களை எழுதிக் கையொப்பமிடுதல் வேண்டும். அவ்வாறு கையொப்பமிடுதலானது ஆஸைவரும் சாட்சீயாருவராக ஒப்பமிடுவதினின்று தனிவேறானதால் வேண்டும்.

குடியாசினதும்
மறுபிரினதும்
உரிமைகளைப்
பேணல்.

14. இச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் இலங்கைக் குடியரசின் உரிமைகளையேனும், ஏதேனும் மக்கட் குழுவினது/அல்லது கூட்டுறைக்கப்பட்ட குழுவினது உரிமைகளையேனும் பங்குப்படுத்துதலாகாது அல்லது பாதிப்பதாதலாகாது.

ஒவ்வாணமயின்
விடயத்தில்
சிங்கள உரை
பிம்போங்கி
நிற்றல்.

15. இச்சட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாணம் ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றால் வேண்டும்.

பாரா ஞம் ரத்தின் சட்டமுனைகளினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (கள்ளாடு) ரூபா 1.387 : (வெள்ளாடு) ரூபா 1.849 ; ஒவ்வொராண்டும் திசைப்பற மாதம் 15 ஆந் பேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சைர். அரசாங்க வெளியீட்டுத்தூவாலகம், அரசாங்க தலைவர் தினைக்காம், இல. 163, கிருவர்களை மாவத்தை, பொல்பிதூவைகொட்ட, கொழும்பு 05 என்ற விவாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்